

நிதி அறிக்கைகள்

கணக்காய்வாளர் குழும அறிக்கை



Ernst & Young
Chartered Accountants
201 De Saram Place
P.O. Box 101
Colombo 10
Sri Lanka

Tel : +94 11 2463500
Fax Gen : +94 11 2697369
Tax : +94 11 5578180
eysl@lk.ey.com
ey.com

பீபல்ஸ் லீசிங் அண்ட் பினான்ஸ் பீஸ்ல்சீ கம்பனியின் பங்குதாரர்களுக்கு

→ திரட்டிய நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு பற்றிய அறிக்கை

கருத்து

நாம் குறிப்பிடத்தக்க கணக்கியல் கொள்கைகளின் சுருக்கம் உள்ளடங்கலாக, 2019 மார்ச் 31 ஆம் திங்கள் வரையிலான நிதிநிலைக் கூற்று உள்ளடங்கிய கம்பனியினதும் அதனால் நிறுவனங்களினதும் (குழு) திரட்டிய நிதிக் கூற்றுக்கள் மற்றும் பீபல்ஸ் லீசிங் அண்ட் பினான்ஸ் பீஸ்ல்சீ கம்பனியின் நிதிக்கூற்றுக்கள், இலாப நட்ட கூற்றுக்கள், மொத்தவருமானக் கூற்று, ஆண்டிருதிக் காசப்பாய்ச்சல் கூற்று மற்றும் சமத்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய கூற்று, மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் ஆகியன பற்றி கணக்காய்வு செய்திருக்கின்றோம்.

எமது கருத்தின்படி கம்பனியின் நிதிக் கூற்றுக்களையும் குழலையும் இணைப்பதன் மூலம் 2019 மார்ச் 31 ஆம் திங்கி வரையிலான கம்பனி மற்றும் குழலின் நிதிநிலை பற்றிய உண்மையானதும் நியாயமானதுமான பார்வையை தருவதும் இலங்கை கணக்கியல் தரங்களுக்கமைய அவர்களது நிதி குறித்த வருடத்திற்கான செயல் திறனும் காசப்பாய்ச்சலும் முடிவடைந்துள்ளது.

கருத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்கியல் தரங்களுக்கு அமைய நாம் எமது கணக்காய்வை மேற்கொண்டோம். அவவாரான தரங்களின் கீழ் எமது பொறுப்புகள் பற்றி எமது அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் பிரிவின் கணக்காய்வாளருக்கான கணக்காய்வாளர் பொறுப்புகளில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. CA Sri Lanka நன்நெறிக்கோவைக்கு அமைய நாம் சுயாதீனமான குழுவாலோம். நன்நெறிக்கோவைக்கு அமைய நாம் எமது நன்நெறி பொறுப்புகளை நிறைவேற்றியிருக்கின்றோம். எமது கருத்துக்களுக்கான அடிப்படையை நிறுவுவதற்கு பொருத்தமான ஆதாரங்களை வைத்திருக்கிறோம்.

பிரதான கணக்காய்வு விடயங்கள்

சமகால நிதிக் கூற்றுக்கள் பற்றிய எமது கணக்காய்வில் முக்கிய விடயமாக, எமது தொழில்ரீதியான தீர்ப்புகளில் பிரதான கணக்காய்வு விடயங்கள் இருந்தன. மொத்தத்தில் நிதிக் கூற்றுக்களின் எமது கணக்காய்வில் போது இவ்விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இது தொடர்பில் நாம் எந்தவொரு தனிப்பட்ட கருத்துக்களையும் வழங்கமாட்டோம். கீழ்வரும் விடயங்களை எமது வழங்கப்பட்ட விடயங்களை எமது கணக்காய்வாளர் எவ்வாறு உரைநிகழ்த்தினார் என்பது பற்றிய வரைவிலக்கணத்தைக் காட்டும்.

இவ்விடயங்கள் உள்ளடங்கலாக எமது அறிக்கையின் நிதிக் கூற்றுக்களின் பிரிவின் கணக்காய்வு பற்றிய கணக்காய்வாளரின் பொறுப்புகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். அதற்கமைய நிதிக் கூற்றுக்களின் பண்டம்பற்றிய பிழையான கூற்றுக்களின் நட்ட ஆபத்து மீதான எமது மதிப்பீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ்வரும் விடயங்களை விவரிப்புதற்கு நிறைவேற்றப்பட்ட நடைமுறை உள்ளடங்கலாக எமது கணக்காய்வு நடைமுறைகளின் முடிவுகள் சேர்க்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துக்களுக்கான எமது கணக்காய்வு அடிப்படையை வழங்கின்றது.

பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும்

நிதி அறிக்கைகள்

ஞக்கை கணக்காய்வு விஷயம்

SLFRS09 இற்கு கம்பனியின் இடைமாறல் உள்ளடங்கலாக கடன் மற்றும் வரவுகளின் முடக்கத்துக்கான கொடுப்பனவு
கடன்கள் மற்றும் வரவுகளுக்கான வலுக்குறைவை பிரதான கணக்காய்வு விடயமாக நாம் கருதுகின்றோம்.

இலங்கை நிதி அறிக்கையிடல் தரம் 9 இற்குரிய முகாமைத்துவ முடக்க மதிப்பீடு, முடக்க சிக்கலான கையேட்டுக் கணிப்பு என்பவற்றுடன் தொடர்புடைய கடன்கள் மற்றும் இடைமாறல் மற்றும் ஏற்படுத்தையன (அதன் முடக்கம்) ஆகவென்றின் அளவுகள் முக்கியமாக அறிக்கையிடப்பட்டுள்ளன. SLFR 9 பிரதான கணக்காய்வு விடயமானாக கருதுவதற்கு நிதி உபகரணங்கள் எமது அடிப்படைக்கு ஆதரவு வழங்குகின்றது.

2019 மார்ச் 31 ஆம் திங்கிட வரையில் முடக்கம்க்கான ஒதுக்கீடு 4,944,339 மில்லியன் பெறுமதி (மேவந் 25.9) க்காக ரூ. 151,707,902 மில்லியன் (மேவந் 25) மொத்த ஒதுக்கீட்டுடன் தொகையிலிருந்து கடன்கள் மற்றும் ஏற்படுத்தையன ஆகும். இது கம்பனியின் மொத்த சொத்துக்களில் 87.9% வீதம் கூட்டுப்பங்களிப்பாகும். கம்பனியின் நிதிக் கூற்றுக்காரர் மீதான SLFRS 9 இற்கு இடைமாறல் பற்றிய தாக்கம் நிதிக் கூற்றுக்காரர்க்குரிய (மேவந் 4.1) இல் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிதிச் சொத்துக்களின் முடக்கம்க்கான (தனி மற்றும் கூட்டு) ஒதுக்கீடு முகாமைத்துவத்தால் மதிப்பிடப்படும். இக்கணிப்பில் முகாமைத்துவத்தால் பயன்படுத்தப்படும் எடுகோள்கள் உள்ளார்ந்த தீர்ப்புக்காரரும். நிதிக் கூற்றுக்கள் பற்றிய மேவந் 59.2.7 பிரதான எடுகோள்களின் உணர்திறனை சிறப்பாக விபரிக்கின்றன.

பிரதான கணக்காய்வு விடயங்களை எழுத கணக்காய்வு எவ்வாறு காறங்களு

முடக்கம்க்கான ஒதுக்கீட்டின் நியாயங்களை மதிப்பிட போதிய மற்றும் சரியான கணக்காய்வு ஆதாரங்களைப் பெற்றுக் கொள்ள கணக்காய்வு நடைமுறைகளை முன்னெடுத்தோம்:

அவையாவன,

- புறக்கணிப்பு மட்டத்தை மதிப்பிடல், நிகழ்வுகளின் இழப்புக்களை அடையாளம் காணுதல் கணக்காய்வு குழுமம் மற்றும் முகாமைத்துவத்தால் முடக்கம் கொள்கைகளை மீள்பார்வை செய்தலும், அனுமதி வழங்களும் கடன்கள் மற்றும் வரவுகளுக்கான வரவுகளுக்கான முடக்கத்தின் மதிப்பீடுகள் பிரதான உள்ளக கட்டமைப்புக்களின் வடிவமைப்பு, செயற்றிறங் என்பவற்றை மதிப்பீடு செய்தோம்.
- உதாரணத்தின் அடிப்படையில் அவ்வாறான கணிப்புகளில் கீழ்மட்ட கணிப்புகள் மற்றும் தரவுகளை பரிசீலித்தோம்.
- மேலும் கவனம் செலுத்தப்பட்ட நடைமுறைகள் கீழ்வருமாறு நிறைவேற்றப்பட்டன:

- வரவுகளின் மாதிரி வாடிக்கையாளர் மீள் செலுத்துதலின் வரலாற்று முறைமைகளுக்கான காசப்பாய்ச்சலின் முகாமைத்துவ முன்னிறிப்புக்களின் நியாயத்துவம் என்பன எம்மால் பரிசோதிக்கப்பட்டன. ஏனைய நடைமுறைகளுக்கிடையில் (எதிர்பார்க்கப்பட்ட) மீப்பின் ஏனைய வளங்கள் அல்லது இணைப்பிலிருந்து எழும் முன்னிறிப்பு காசப்பாய்ச்சல்கள் என்பன மூல ஆவணங்கள் பற்றி சரிபார்க்கப்பட்ட மீப்புக் தொகையும் உறுதி செய்யப்பட்டது.
- முடக்கம் பற்றி கூட்டாக மதிப்பீடு செய்யப்பட்டவை. மூல ஆவணங்களுக்கான விபரங்கள் மற்றும் தொழிற்பத்தகவல்களை ஏற்றுக் கொள்ளல் மற்றும் கணிப்புக்களை மீள் நிறைவேற்றுவதன் மூலம் முடக்கம் கணிப்புக்களில் பயன்பட்ட தகவல்களின் பூரணத்துவம் பரிசீலிக்கப்பட்டது.
- குறித்த வெளிப்படையான தரவுகள் மற்றும் தகவல் மூலங்களை ஒப்பிடுவதன் மூலம் அலார்களது தீர்ப்பு மேல்மட்டங்களில் முகாமைத்துவத்தால் பயன்படுத்தப்பட்ட பாரிய பொருளாதார நியாயத்துவ மற்றும் ஏனைய காரணிகள் கருத்திற் கொள்ளப்பட்டன.
- மேற்குறிப்பிட்ட கணக்காய்வு நடைமுறைகளை ஒத்த தொகுதி ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம் இடைமாறலின் எண்ணிக்கை தாக்கம் உறுதி செய்யப்பட்டது.
- மேவந் 25 இல் குறிப்பிட்ட நிதிக்கூற்று வெளிக்கறவுடன் தொடர்பான நிறைவு மதிப்பிடப்பட்டது.

2018/19 ஆண்டிரக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய தகவல்கள்

நிதிக்கூற்றுக்கள் மற்றும் எமது கணக்காய்வாளர் அறிக்கை தலிர்த்து ஆண்டிரிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் அடங்கிய ஏனைய தகவல்களுக்கு முகாமைத்துவம் பொறுப்பாகும். நிதிக் கூற்றுக்கள் ஏனைய தகவல்களை உள்ளடக்காது என்பதுடன் அதன் நம்பிக்கை நிதிமானத்தின் எந்தவொரு வடிவத்தையும் நாம் தெரிவிக்கவில்லை.

நிதிக் கூற்றுக்களின் எமது கணக்காய்வு தொடர்பில் ஏனைய தகவல்களை வாசிப்பது எமது பொறுப்பாகும் என்பது, அவ்வாறு செய்தால் நிதிக் கூற்றுக்களுடன் ஏனைய தகவல்கள் அடிப்படையில் நிலையைற்றதாக அல்லது கணக்காய்வில் நாம் பெற்ற அறிவு கருத்திற் கொள்ளப்படாதால் அடிப்படையில் பிழையாக விபரிக்கப்படும். எம்மால் நிறைவேற்றப்பட்ட வேலையின் அடிப்படையில் ஏனைய தகவல்களின் பண்டம்வாத பிழையான கூற்றிருப்பதையும் அது பற்றி

நாம் அறிக்கையிட வேண்டும் என்பதும் கருத்திற் கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அறிக்கையிட வேண்டிய தேவையில்லை.

முகாமைத்துவ பொறுப்புக்களும்

நிதிக்கூற்றுக்களுக்கான மூட்சீக்குரியவர்களும்

இலங்கை கணக்கையில் தரவுகளுக்கு அமைவாக உண்மையானதும்

நியாயமானதுமான பார்வையைத் தரும் நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பது

முகாமைத்துவத்தின் பொறுப்பாகும். மேலும் அவ்வாறான உள்ளக கட்டமைப்பத் தொடர்பில் மோசமூடியான அல்லது பண்டம்வாத தவறான கூற்றுக்கள் நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பை சாத்தியமாக்குவதற்கு தேவையானவற்றை முகாமைத்துவம் கருத்திற் கொள்ள வேண்டும்.

நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பில் தொடரும்

நிகழ்வுகள் தொடர்பான விடயங்கள்

வெளிக்கறவுடன் தொடர்புதற்கு

குழுத்திறனை மதிப்பீடு செய்வதும் குழலை முடிவுறுத்துவதற்கு அல்லது இயக்கத்தை நிறுத்துவதற்கு முகாமைத்துவம் கருதாவிட்டால்

கணக்கையிலின் தொடரும் விடயங்களின் அடிப்படையைப் பயன்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

கம்பனியினதும் குழலினதும் நிதி அறிக்கையிடல் செயன்முறையைக் கணக்காணிக்கும் பொறுப்பு ஆட்சிக்குரியவர்களுக்காகும்.

நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வுக்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசம் அல்லது தவறு காரணமாக பண்டம்வாத பிழையான கூற்றுக்கள் உல்லாத நிதிக் கூற்றுக்கள் உள்ளதாக

என்பது பற்றி நியாயமான உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்வதும், எமது கருத்துக்கள் உள்ளடங்கிய கணக்காய்வாளர் அறிக்கையை பிரசரிப்பதும் எமது இலக்குகள் ஆகும். நியாயமான உத்தரவாதம், உயர்மட்ட உத்தரவாதவாதம் என்றாலும் பண்டம்வாத கூற்றுக்களை எப்போதும் கண்டறியும் ஞடுகிருஞன இற்கு அமைவாக கணக்காய்வு நடாத்தப்படும் என்பதை உறுதி செய்யாது.

நிதி அறிக்கைகள்

பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும்

தவறான கூற்றுக்களானது மோசடி அல்லது பிழையிலிருந்து உருவாகும் என்பதுடன், தனியாக அல்லது திரளாக இந்திக் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பாவனையாளர்களின் பொருளாதார முடிவுகளில்/தீர்மானங்களின் தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கப்பட்டது:

- - SLAUSS இற்கு அமைய கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வினுடைய தொழில் மற்றும் மறையான தீர்ப்பினைப் பின்பற்றுவதுடன் தொழில் நிதியான ஜயங்களை தொடர்கிறது.
- - மேலும் மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக் கூற்றுக்களின் பண்டம்வாத பிழையான கருத்துக்களின் நட்ட ஆபத்துகளை அடையாளப்படுத்தி மதிப்பீடு செய்வதிலும் அவ்வாறான நட்ட ஆபத்துகளுக்கு கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்து நிறைவேற்றுவதுடன், எமது கருத்துக்கான ஒர் அடிப்படையை மழுங்கப் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வு ஆதாரம் பெற்றுக் கொள்ளப்படும் ‘கூட்டு, போலி, வேண்டுமென்று தவிர்த்தல், தவறான பிரதிநிதித்துவங்கள், உள்ளகக் கட்டுப்பாட்டை மீறுதல் எனும் மோசடிகள் இடம்பெறும் என்பதால் பிழையாக இடம்பெறுவதைப் பார்க்கின்றும் மோசடியால் பண்டம்வாத தவறான கூற்றுக்களை கண்டிரியாத நட்ட ஆபத்து அமைகின்றது.
- - குழநிலைக்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் நோக்கில் கணக்காய்வுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டை விளங்கிக் கொண்டாலும் கம்பனியினதும் குழுவினதும் உள்ளகக்கட்டுப்பாட்டு செயற்றிறுக்கைகள் மீதான கருத்து வெளிப்பாக அமையாது. பயன்படுத்தப்பட்ட கணக்கியல் கொள்கைகளின் பொருத்தப்பாட்டை மதிப்பீடு செய்வதுடன் கணக்கியலின் நியாயத்துறையை மதிப்பீடு செய்வதும் அது தொடர்பான வெளிக்கூறல்களை தயாரிப்பதும் முகாமைத்துவம் ஆகும்.
- - மழுங்கப்பட்ட கணக்காய்வு சாட்சியின் அடிப்படையிலும் கணக்கியலின் அடிப்படையிலும் தொடரும் விடயங்களைப் பயன்படுத்துவதில் முகாமைத்துவத்தின் பொருத்தப்பாட்டை கருத்திற்கொள்வதுடன் தொடரும் விடயம் ஒன்றை தொடர்வதற்கு குழுத்தறிமை மீதான பிரத்தியேகமான சந்தேகத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் மற்றும் நிபந்தனைகளுடன் தொடர்புடைய பண்டம்வாத உறுதியின்மை இருக்கின்றதா என கருத்திற் கொள்ளப்படும். பண்டம்வாத உறுதியின்மை இருக்குமென நாம் கருதினால் நிதிக் கூற்றுக்களில் வெளிக்கூறல்கள் தொடர்பாக

எமது கணக்காய்வாளர் அறிக்கை மீது கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. அல்லது அவ்வாறான வெளிக்கூறல்கள் போதாதிருந்தால், எமது கருத்துக்களை மாற்றும் செய்ய வேண்டும். கணக்காய்வு சாட்சியின் அடிப்படையில் எமது தீர்மானங்களானது எமது கணக்காய்வாளரின் அறிக்கை திகிதி வரையில் பெற்றுக் கொள்ளப்பட்டதாகும். எவ்வாறாயினும் எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிபந்தனைகள் தொடரும் விடயங்களை நிறுத்துவதற்கு கம்பனி மீது தாக்கத்தை செலுத்தலாம்.

- - வெளிக்கூறல்களை உள்ளடக்கி கூற்றுக்களின் அனைத்து காட்சிப்படுத்தல், கட்டமைப்பு, மற்றும் உள்ளடக்கங்கள் ஆகியவற்றுடன் நியாயமான காட்சிப்படுத்தலை அடையும் வழிமுறையில் கீழ்மட்ட காடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிதிக் கூற்றுக்கள் பற்றியும் மதிப்பீடு செய்கின்றோம்.
- - நிலையான நிதிக் கூற்றுக்களைப் பற்றிய கருத்தை வெளிக்கூறல் செய்வதற்கு குழுவினும் நிறுவனங்களின் நிதித்தகவல்கள்/வியாபார நடவடிக்கைகள் தொடர்பில் போதுமான சரியான கணக்காய்வு சாட்சிகளைப் பெறுகின்றோம். குழுக்கணக்காய்வை வழிநடத்தல், மேற்பார்வை செய்தல், நிறைவேற்றல் என்பதிற்கு நாமே பொறுப்பு. எமது கணக்காய்வுக் கருத்திற்கு நாம் மட்டுமே பொறுப்பு.

எமது கணக்காய்வின் போது நாம் கண்டிரிந்த உள்ளக கட்டுப்பாட்டில் எந்தவொரு பிரத்தியேக குறைபாடுகளும் உள்ளடங்கலாக ஏனைய விடயங்களுக்கு இடையே கணக்காய்வின் திட்டமிட்ட நோக்கம் மற்றும் நேரம் மற்றும் பிரத்தியேக கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் தொடர்பில் ஆட்சிக்குரியவர்களோடு நாம் உரையாடுகின்றோம்.

சுயாதீனம் தொடர்பிலான அறநெறிக் கோவைக்கமைய விழுமிய தேவைகளுடன் எம்மால் கொடுக்கப்பட்டதொரு கூற்றை ஆட்சிக்குரியவர்களுக்கு மழுங்குவதுடன் பிணை தொர்பில் பொருத்தமான எமது சுயாதீனத்தை தாங்குவதற்குத் தேவையான சகல உறவுகள் மற்றும் ஏனைய விடயங்கள் பற்றியும் நாம் உரையாடுகின்றோம்.

ஆட்சிக்குரியவர்களுடன் நாம் உரையாடிய விடயங்களிலிருந்து தற்போதைய நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வில் அவை

மிகவும் முக்கியமானது என்பதுடன் பிரதான கணக்காய்வு விடயங்களாகவும் இருந்தன. மிக அரிதான சந்தர்ப்பங்களில் நிகழும் விடயங்கள் பற்றிய பொதுபடுத்துகையை சட்டம்/ஓழுங்குப் பற்றி முன்னடக்கம் செய்யாத பட்டச்சத்தில் எமது கணக்காய்வாளர் அறிக்கையில் இவ்விடயங்களை நாம் விபரித்துள்ளோம். அவ்வாறான தொடர்பாடல்களின் பொது விருப்ப அநுகூலங்களை மேம்படுத்துவதற்கு நியாயமாக எதிர்பார்க்கப்படுவதன் பாதகாமான விளைவுகள் காரணமாக எமது அறிக்கையில் விடயம் பற்றி உரையாடக் கூடாது என நாம் கருதுகின்றோம்.

ஏனைய சட்டத்தியான மற்றும் நெறிமுறைகள் முறைத் தேவைகளின் மீதான அறிக்கை

ஏனைய சட்ட மற்றும் நெறிமுறைகள் முறைத் தேவைகள் பற்றிய அறிக்கை 2007 ஆம் ஆண்டின் இல. 7 கொண்ட கம்பனிச் சட்டத்தின் பிரிவு 163 (2) படி கம்பனியால் வைத்திருக்கப்படும் சரியான கணக்கியல் பதிவுகள் எமது பர்ட்சை என்பவைகளில் தோன்றும் எமது கணக்காய்விற்கு தேவைப்படும் தகவல்கள் மற்றும் விளக்கங்களை நாம் பெற்றிருக்கின்றோம்.

இச்சுயாதீன கணக்காய்வாளர் அறிக்கையில் கையொப்பமிடப் பொறுப்பான நிச்சயிக்கப்பட்ட பங்காளரின் இலங்கை பட்டயக் கணக்காளர் அங்கத்துவ இல. 2665 ஆகும்.

சுயாதீன கையொப்பமிடப் பொறுப்பான நிச்சயிக்கப்பட்ட பங்காளரின் இலங்கை பட்டயக் கணக்காளர் அங்கத்துவ இல. 2665 ஆகும்.

2019 ஆம் ஆண்டு ஜூன் 13